



**ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය**  
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்  
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது  
வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2020(II)

காலம் 03  
மணித்தியாலங்கள்

அரசாங்க பொது நிதி முகாமைத்துவம் (19)

විකාශ අංකය  
Index No / சுட்டெண்

- எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
- கணிப்பான் பயன்படுத்துவதற்கு அனுமதியுண்டு.

01. I. அரசாங்க திணைக்களமொன்றினால் நடைமுறைப்படுத்தப்படும் செலவின நிகழ்ச்சித்திட்டமொன்றின் செயலாற்றுகையை மதிப்பிடுதல் என்பதன் மூலம் தாங்கள் எதனைக் கருதுகின்றீர் என்பதை விளக்கி செயலாற்றுகையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்த முடியுமான நுட்ப முறைகள் மூன்றை (03) சுருக்கமாக விளக்குக. (08 புள்ளிகள்)
- II. மாகாண சபையொன்றின் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செலவின நிகழ்ச்சித்திட்டமொன்றின் தகவல்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

நியதி (Metric)	திட்டம் (Planned)	உண்மையான (Actual)	நியம நியதி (Industry Standard)
நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி	10.05.2023	20.11.2023	
நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்த திகதி	30.11.2023	20.09.2024	ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 மாதங்கள்
நிகழ்ச்சித்திட்டத்திற்கான செலவினம் ரூபா மில்லியன்	60	90	75
பயனாளிகளின் எண்ணிக்கை	1200	750	1000
அறுவடையின் பெறுமதி ரூபா மில்லியன்	150	100	180
அரசாங்க உத்தியோகத்தர்களின் உழைப்பு பங்களிப்பு மணித்தியாலங்கள்	36000	50000	26000
அரசாங்க உத்தியோகத்தர்களினால் கோரப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவு மணித்தியாலங்கள்	0	10000	0

a) மேலுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய பின்வரும் நியதிகளின் செயலாற்றுகையை பகுப்பாய்வு செய்க.

(12 புள்ளிகள்)

- i. செலவாகிய காலம்
- ii. நிகழ்ச்சித்திட்டத்தின் செலவினம்
- iii. வெளியீடு மற்றும் விளைவு (Output and Out Come)
- iv. அரசாங்க சேவையின் உழைப்பு வினைத்திறன்

02. I. தாங்கள் பணியாற்றும் திணைக்களத்தின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்துவதன் மூலம் செலவு மற்றும் காலத்தை மீதப்படுத்தி நிறுவனத்தின் வினைத்திறன் மற்றும் உற்பத்திறனை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வருடாந்த ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உள்ளடக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விபரிக்க.

(12 புள்ளிகள்)

II. 2023.08.04 ஆம் திகதி வெளியிடப்பட்ட தேசிய வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை இலக்கம் 04/2023 மூலம் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய பூச்சிய அடிப்படையிலான பாதீட்டு முறைக்கு அமைவாக தங்களது நிறுவனத்தின் செலவின மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முறையை விளக்குக.

(08 புள்ளிகள்)

03. தங்களது திணைக்களத்தில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக நிழற்படப் பிரதி இயந்திரங்கள் 10 ஐ கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. திணைக்களத் தலைவரினால் இந்த இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக பிரதிகளின் அடிப்படையில் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கும் மாற்று நடவடிக்கையினால் கிடைக்கப்பெறும் பொருளாதார நன்மைகளைக் கருத்திற்கொண்டு இரண்டு வகையான மாற்று வழிகள் தொடர்பிலும் பகுப்பாய்வு அறிக்கையொன்றைத் தயாரித்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனக் கருதுக.

I. நிழற்படப் பிரதி இயந்திரங்களை கொள்வனவு செய்து பராமரித்தல் மற்றும் நிழற்படப் பிரதி இயந்திரங்களை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளல் எனும் மாற்று வழிகள் இரண்டிலும் மிகவும் பொருத்தமான மாற்று வழியை பரிந்துரை செய்யும் அறிக்கையில் தாங்கள் உள்ளடக்கும் விடயங்களின் பட்டியலொன்றைத் தயாரிக்க.

(05 புள்ளிகள்)

II. இந்த மாற்று வழிகள் தொடர்பில் ஆய்வு செய்யும் போது தாங்கள் பின்வரும் விடயங்களை சேகரித்துள்ளீர்.

- இயந்திரமொன்றின் கொள்வனவு விலை ரூ.275,000/= ஆகும்.
- இயந்திரத்தைக் கொள்வனவு செய்யும் போது முதலாவது டோனரை தனியாக கொள்வனவு செய்தல் வேண்டும்.
- இயந்திரத்தின் Drum பாகத்தின் செயற்திறன் 132,000 பிரதிகளாகும்.
- வருடமொன்றில் திணைக்களம் உத்தேசிக்கும் பிரதிகளின் எண்ணிக்கை 100,000 ஆகும்.
- இயந்திரத்தின் பயனுறுதிமிக்க ஆயுட்காலம் 5 வருடங்களாகும்.

எதிர்வரும் 5 வருட காலப் பகுதியில் உத்தேசிக்கப்படும் செலவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் பின்வருமாறு.

விபரம்	வருடம்				
	1	2	3	4	5
டோனர் ஒன்றினால் பெற்றுக்கொள்ள முடியுமான பயனுள்ள பக்கங்கள்	50,000	40,000	40,000	40,000	40,000
நிழற்படப் பிரதித் தாள் 1000 உள்ள பக்கற் ஒன்றின் விலை ரூபா	2,400	2,400	2,400	3,000	3,000
டோனர் ஒன்றுக்கான செலவு ரூபா	30,000	15,000	15,000	15,000	15,000
Drum ஒன்றுக்கான செலவு ரூபா	100,000	100,000	120,000	120,000	120,000
வருடாந்த சேவைச் செலவினம் ரூபா	25,000	25,000	30,000	30,000	30,000
இயந்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கும் தொகை ரூபா					25,000
மத்திய வங்கியினால் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு வெளியிடப்படும் பிணைமுறிகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 12.98% இன் கீழ் 1 ரூபாவின் தற்போதைய பெறுமதி	0.88	0.78	0.69	0.61	0.54

a) மேற்படி தகவல்களுக்கு அமைய நிழற்படப் பிரதி இயந்திரமொன்றை கொள்வனவு செய்யும் மாற்றுவழி சந்தர்ப்பத்தில் தேறிய காசுப் பாய்ச்சலின் நிகழ்காலப் பெறுமதியைக் கணிப்பிடுக. (10 புள்ளிகள்)

b) இரண்டாவது மாற்றுவழியை பயன்படுத்துவதாயின் வேறு எந்தவித செலவினங்களும் ஏற்படமாட்டாது என்பதோடு, பெற்றுக்கொள்ளும் பிரதியொன்றுக்கு 6.00 ரூபா செலுத்தப்பட வேண்டியிருப்பின் செலவு நன்மைப் பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு மிகவும் அனுகூலமான மாற்றுவழி யாதென்பதைக் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)

04. I. நிறுவனமொன்றின் “நிர்வாகச் சூழல்” உள்ளக நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு தாக்கம் செலுத்தும் விதத்தை விளக்குக. (10 புள்ளிகள்)

II. அரசாங்க நிறுவனமொன்றின் நிர்வாகச் சூழலை வலுப்படுத்துவதற்கு உள்ளக கணக்காய்வாளரொருவர் நடவடிக்கை எடுக்க வேண்டிய முறையை விபரிக்க. (10 புள்ளிகள்)

05. சிறு குறிப்பு எழுதுக.

- i. பொது நிதி முகாமையில் திறைசேரியின் வகிபாகம்
- ii. அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
- iii. 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதிசார் முகமைத்துவச் சட்டம்
- iv. 'பணத்திற்கான பெறுமதி' (Value for Money) எண்ணக்கரு

(புள்ளிகள் - 5x4=20)

\*\*\*\*\*